

த ஹொங்கொங் அன்ட் ஷங்காய் பாங்கிங் கோபரேஷன் லிமிட்டெட்

வரையறுக்கப்பட்ட பொறுப்புகளுடன் ஹொங்கொங்கில் பதிவுசெய்யப்பட்டது.



இலங்கைக் கிளை

பிரதான அலுவலகம் - 24, சேர் பரோன் ஜயதிலக்க மாவத்தை, கொழும்பு 01.

வருமானக் கூற்று			நிதியியல் நிலைமைக் கூற்று			தெரிந்தெடுக்கப்பட்ட தொழிற்பாட்டுச் சுட்டிகள்		
ஜூன் 30 உடன் முடிவடைந்த 6 மாதங்களுக்கானது	2025 மிகு	2024 மிகு	உள்ளவாறு	30.06.2025 இல் மிகு	31.12.2024 இல் தணிக்கை செய்யப்பட்டது மிகு	2025 ஜூன் 30 இல் உள்ளவாறு மிகு	2024 டிசம்பர் 31 இல் உள்ளவாறு மிகு	
			சொத்துக்கள்			ஒழுங்குபடுத்தல் மூலதனப் போதுமை (இலங்கை ரூபா மில்லியனில்)		
வட்டி வருமானம்	19,154	20,320	காசு மற்றும் காசுக்குச் சமமானவைகள்	175,430	140,672	பொதுப் பங்குரிமை அடுக்கு 1	94,210	94,220
வட்டிச் செலவினங்கள்	(4,646)	(4,370)	மத்திய வங்கியுடனான மீதிகள்	42,572	35,002	கரு (அடுக்கு 1) மூலதனம்	94,210	94,220
தேறிய வட்டி வருமானம்	14,508	15,950	வங்கிகளிலுள்ள வைப்புகள்	14,995	74,803	மொத்த மூலதன அடித்தளம்	96,644	96,739
			நிதியியல் கருவிகள்	539	239	ஒழுங்குபடுத்தல் மூலதன விகிதங்கள் (%)		
			இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக நியாயப் பெறுமதியில்			பொதுப் பங்குரிமை அடுக்கு1 மூலதனம் (குறைந்தபட்ச தேவை 7%)	21.96%	23.19%
தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம்	2,837	2,993	அளவிடப்பட்ட நிதிச் சொத்துகள்	120	14	அடுக்கு1 மூலதன விகிதம் (குறைந்தபட்ச தேவை 8.5%)	21.96%	23.19%
தேறிய ஏனைய தொழிற்பாட்டு வருமானம்	2,903	2,202	நிதியியல் சொத்துக்களின் குறைக்கப்பட்ட பெறுமதியில்	204,172	201,202	மொத்த மூலதன விகிதம் (குறைந்தபட்ச தேவை 12.5%)	22.53%	23.81%
			- கடன் மற்றும் முற்பணங்கள்	103	98	BASELIII பின்னர் விகிதம் (குறைந்தபட்ச தேவை- 3%)	13.21%	14.24%
			நிதியியல் சொத்துக்களின் குறைக்கப்பட்ட பெறுமதியில் - கடன் பத்திரங்கள்	144,907	85,136	ஒழுங்குமுறைப்படுத்தல் திரவத்தன்மை		
மொத்த தொழிற்பாட்டு வருமானம்	20,248	21,145	நிதிச் சொத்துக்கள் மற்றும் உபகரணங்கள்	5,564	5,627	பணப்புக்க க பாதாகாப்பு விகிதம் (குறைந்தபட்ச தேவை - 100%)		
பிற இழப்புகளுக்கான மீள்திருத்தம்	267	1,162	ஏனைய சொத்துக்கள்	76,995	67,214	- ரூபாய்	190.00%	211.74%
ஊழியச் செலவினங்கள்	(2,917)	(2,901)	மொத்தச் சொத்துக்கள்	665,397	610,007	- சகல நாணயங்களும்	448.23%	335.50%
ஏனைய செலவினங்கள்	(6,939)	(7,058)	பொறுப்புகள்			நிகர நிலையான நிதி விகிதம் (குறைந்தபட்ச தேவை - 100%)	138.00%	134.71%
			வங்கிகளுக்குச் செலுத்தப்பட வேண்டியவை	18,407	14,147	சொத்துக்களின் தரம் (கடன் சொத்துப்பட்டியலின் தரம்)		
வரிகளுக்கு முன்னரான தொழிற்பாட்டு இலாபம்	10,659	12,348	பெறுதி நிதியியல் சாதனங்கள்	233	471	சீரிழக்கப்பட்ட கடன்கள் (3ம் நிலை) விகிதம் (%)	0.13%	0.17%
			தீர்த்துக் குறைக்கப்பட்ட பெறுமதியில் நிதிப் பொறுப்புகள்	429,769	393,968	கடன்களுக்கான சீரிழப்பு 3ம் நிலை கடன்களுக்கான விகிதம்	56.13%	74.84%
			- வைப்பாளர்களுக்குச் செலுத்தப்பட வேண்டியது	5,306	1,467	இலாபத்தன்மை		
			நடப்பு வரிப் பொறுப்புகள்	215	235	வட்டி இலாபம் (%)	7.22%	8.25%
			ஒய்வுதியகால அனுகூலக் கடப்பாடுகள்	301	267	சொத்துக்களிலிருந்தான வருவாய் (வரிக்கு முந்திய) (%)	3.34%	2.97%
			ஒத்திவைக்கப்பட்ட வரி பொறுப்புகள்	83,974	77,575	பங்கு மூலதனத்திலிருந்தான வருவாய் (%)	6.87%	10.75%
			ஏனைய பொறுப்புகள் மற்றும் ஏற்பாடுகள்	538,205	488,130	செலவு-வருமான விகிதம் (%)	48.68%	49.84%
வருமான வரி மற்றும் ஏனைய வரிகள்	(6,383)	(5,992)	மொத்தப் பொறுப்புகள்					
			பங்கு மூலதனம்					
காலப்பகுதிக்கான இலாபம்	4,276	6,356	கூறப்பட்ட மூலதனம்/ஒதுக்கப்பட்ட மூலதனம்	3,152	3,152			
நிகர பிற விரிவான வருமானம்/(நட்டம்)	1,040	(4,469)	நியதிச் சட்ட ஒதுக்கு நிதியம்	3,152	3,152			
காலப்பகுதிக்கான மொத்த நிகர பிற விரிவான வருமானம் /(நட்டம்) மொத்த வரிகள்	5,316	1,887	ஏனைய ஒதுக்கங்கள்	37,437	36,423			
			பிடித்து வைக்கப்பட்ட வருவாய்கள்	83,451	79,150			
			மொத்த பங்கு மூலதனம்	127,192	121,877			
			மொத்த பங்கு	665,397	610,007			
			மொத்த பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்	665,397	610,007			
			எதிர்பாரா பொறுப்புகள் மற்றும் கடன்பாடுகள்	605,490	478,429			
			விஞ்ஞாபன தகவல்கள்					
			ஊழியர்களின் எண்ணிக்கை	708	731			
			கிளைகளின் எண்ணிக்கை	10	11			

2025 ஜூன் 30 இல் முடிவடைந்த ஆறு மாதங்களுக்கான மேலே தரப்பட்டுள்ள சுருக்கமான நிதித் தகவல்கள், வங்கியின் இலங்கைக் கணக்கியல் நியமங்களுக்கு (SLFRS/LKAS) அமைவாகத் தொகுக்கப்பட்டு தணிக்கை செய்யப்படாத வங்கியின் கணக்குகளிலிருந்து பெறப்பட்டவையாகும்.

கீழே கையொப்பமிட்டுள்ள HSBC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதம நிதி அதிகாரி ஆகிய நாம் பின்வருவனவற்றைக் கூட்டாக உறுதிப்படுத்துகின்றோம்:

(அ) மேலுள்ள அறிக்கைகள் இலங்கை மத்திய வங்கியினால் குறித்துரைக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் வரைவிலக்கணங்களுக்கு அமைவாகவே தயாரிக்கப்பட்டுள்ளன.

(ஆ) இந்த அறிக்கைகளில் அடங்கியுள்ள தகவல்கள், தணிக்கை செய்யப்பட்டவை என்று குறிப்பிடப்படாத பட்சத்தில், வங்கியின் தணிக்கை செய்யப்படாத அறிக்கைகளிலிருந்து பெறப்பட்டவையாகும்.

(இ) இந்த அறிக்கைகளில் அடங்கியுள்ள தகவல்கள் எமது அறிவுக்கும் நம்பிக்கைக்கும் எட்டிய வரையில் உண்மையானவையும் சரியானவையும் ஆகும்.

(ஒப்பம்)
மார்க் சர்ஜனர்
பிரதம நிறைவேற்று அதிகாரி

(ஒப்பம்)
அன்ஜலோ பிள்ளை
பிரதம நிதி அதிகாரி



முழு நிதிநிலை அறிக்கையைப்
பதிவிறக்கம் செய்ய QR குறியீட்டை
ஸ்கேன் செய்யவும்.